1974 ஏப்ரல் 4]

திரு. எம். தேவராசன் : தலைவரவர்களே, நீலகிரி மாவட்டத்தில் இருந்த ரிசோர்சஸ் எல்லாம் எக்சாசஸ்ட் செய்யப்பட்டுவிட்டதா ? இன்னும் பாக்கி யிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : இது பொதுவானதொரு கேள்வியாக இருப்பதால் தனியாகக் கேள்வி போட்டால் எல்லா விவரங்களையும் தரலாம்.

Electricity Bills

* 761 Q.—THIRU K. KANDASAMY : Will the Hon. the Minister for Electricity be pleased to state :

(*a*) whether the Government are aware of the fact that bills claiming charges for electricity supplied to the Consumers in the State have not been despatched for the past 6 months; and

(*b*) if so, the action taken thereon?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : (அ) & (இ) சென்னை மின் திட்டத்தில் 1-10-1973 அன்று வெளியிடப்படாமல் இருந்த மின் கட்டண பில்களின் மொத்த எண்ணிக்கை 2,49,000. இன்றைய தேதியில் எல்லா பில்களும் வெளியிடப் பட்டுவிட்டன.

திரு. எம். சுரேந்திரன் : சார், இந்த மின் கட்டணத்தை அவ்வப்பொழுது வசூலித்துவிட்டால் அதைக் கட்ட வேண்டியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒன்றுகச் சேர்த்துப் பல நேரங்களில் கட்ட வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டால் மின் சக்தியை உபயோகிப்பவர்களுக்கும் பெருந் தொல்லைகள் ஏற்படும். இப்பொழுது எல்லா பில்களும் வெளியிடப்பட்டு விட்டன என்று கூறினார்கள். எனவே, வருங்காலத்தில் இம்மாதிரி ஏற்படாமல் இருக்க அவ்வப்பொழுது அந்த பில்களைக் கட்டும்படியான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் அங்குள்ள பணியாளர்கள் பணியைச் செய்வதற்கு அரசு முயற்சியெடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : தலைவரவர்களே, தொழிலாளர் பிரச்னைகளின் மூலம் இந்தச் சிக்கல் எழுந்தது. அது முடிக்கப்பட்ட பிறகு இந்தக் கோரிக்கை இப்பொழுது முடிக்கப்பட்டுவிட்டது—பிறகு இதுபோன்று நடப்பதுதான் நல்லது என்று கருதி அதன்படிதான் ஆலோசனை கூறப் பட்டிருக்கிறது.

[1974 ஏப்ரல் 4

டாக்டர் எச். வி. ஹாண்டே : தலைவரவர்களே, பில் கொடுக்கும் நேரத்தில் இத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்று இப்பொழுதுகூட சரியாக இல்லை. சிலநேரங்களில் 30 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது, 1-ம் தேதியோடு 1-ஆம் தேதி என்று சிலநேரங்களில் வருகிறது, சிலநேரங்களில் 10-ம் தேதியோடு 10-ஆம் தேதி என்று இருக்கிறது. எனவே கொடுப்பதற்கு இத்தனை நாட்களுக்குள் கொடுக்கிறோம் என்று தெரியவில்லை. தவறாக வந்துவிட்டால் எந்த இடத்திற்குச் சென்று கம்ப்ளைண்ட் பண்ணுவது என்று உடனடியாகச் சொல்வதில்லை. அதற்கு ஏதாவது ஒரு அமைப்பை வைத்து, இத்தனை பில் போட்டிருக்கிறது. அதை கன்ஸ்யூமர்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் எந்த இடத்தில் கம்ப்ளைண்ட் செய்ய வேண்டும், என்ன தகவலைக் கொடுப்பது என்ற முறையை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : இப்போது ஒருமுறை இருக்கிறது. எந்த முறையில் மாற்ற வேண்டுமென்று ஆலோசனை சொன்னால் அதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்.

திரு. தோப்பூர் திருவேங்கடம் : இப்போது விவசாயிகளுக்கு மாதந் தோறும் கட்டணங்கள் வசூலிப்பதை மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களிடமிருந்து மின் கட்டணத்தை வசூலித்தால் நன்மை செய்வதாக இருக்கும். அத்தகைய செயற்குறிப்பு அரசிடம் இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : ஏற்கனவே, விவசாயிகள் கொடுக்கக் கூடிய கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த ஆண்டு நிலைமைகளை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். நிலக்கரி வருவதிலே சிரமம். அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறுவதிலே எல்லாம் விலையேற்றம். இந்த நிலைமையில் அந்தந்த மாதங்களில் கட்டுவதுதான் வாரியத்திற்கு நலமாக இருக்கும்.

திரு. சோ. அழகர்சாமி : மின்சக்தி கட்டண பில்கள் ஆறு மாதங்களாக அனுப்பப்படாமல் இருந்து இப்போது மொத்தமாகப் பாக்கி முழுவதையும் கட்ட வேண்டுமென்று சொன்னால் கட்ட முடியவில்லை. அப்படிக் கட்ட முடியாத இடத்தில் ஃப்யூசைப் பிடுங்கி விடுகிறார்கள். ஆகவே, இதை ஆறு மாதத் தவணையில் கட்ட உத்தரவு பிறப்பிப்பதோடு பியூசைப் பிடுங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : பில்கள் பாக்கி என்ற நிலைமை சென்னையிலேதான் இருந்ததேதவிர, வெளியே இருந்ததாகத் தெரியவில்லை. ஆறு மாதமாக பில்கள் அனுப்பப்படவில்லை என்று சொன்னால் அதைக் கட்டு

1974 ஏப்ரல் 4]

வதற்கு ஆறு மாதத் தவணை பெறலாம். அதுபற்றிப் பத்திரிகைகளில் கூட விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. 2,40,000 பேர்களில் 10,000 பேர்தான் தவணை கேட்டார்கள். அதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திரு. இரா. மாணிக்கவாசகம்: பில்களைக் கன்ஸ்யூமர்சுக்கு அனுப்ப தனிச் சலுகை தரவேண்டுமென்று கோரிக்கை விடுகிறார்கள். ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பில்கள் பாக்கி இருக்கும் காரணத்தால் இதை முறைப்படுத்தி உடனடியாக வசூல் செய்ய அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன்: இப்போது அந்தப் பிரச்சினை முடிக்கப்பட்டு விட்டது. எக்ஸ்ட்ரா ரெம்யூனரேஷன் கொடுப்பது திறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது இப்போது பில்கள் முறையாக அனுப்பப்பட்டு விட்டது. பிரச்சினை எழவில்லை.

திரு. ஆ. பரந்தாமன்: சென்னை நகரத்தில் சிறு மூலதனத்தை வைத்து சிறு சிறு தொழில்கள் நடத்துபவர்களுக்குக் கடந்த ஆறு மாத காலமாக பில்கள் போய்ச் சேரவில்லை. இப்போது பவர் கட் வந்திருக்கும் நேரத்தில் மூன்று மாத காலம் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவைக் கொண்டு அளிக்கப்படுவதால் ஆறு மாதத்திற்கு மீட்டர் ரீடிங் பார்க்காத நிலையில் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளுக்குச் சலுகை அளிப்பதுபற்றி அரசு பரிசீலிக்குமா?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன்: இந்த விகிதத்தை நிர்ணயிப்பதில் சிக்கல் வராது. இந்த பில் வருவதற்கு முன்னால் இருந்த மாதங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவை வைத்துத் தான் இந்த விகிதசாரம் நிர்ணயிக்கப்படுகிறது.

திரு. எஸ். வடிவேல்: வீட்டுக்குக் கொடுக்கக்கூடிய மின்சாரக் கட்டணத்தை ஒரு நாள் கட்டவில்லை என்று சொன்னாலும் கூட ஐந்து ரூபாய் அபராதம் போடுகிறார்கள். இந்த அபராதம் இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன்: இதெல்லாம் சட்ட திட்டங்களின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் விவகாரம். கட்டவில்லை என்றால் அதற்காக பெனல்டி முறை இருக்கிறது. ஆகவே, இதைப்பற்றி யோசிப்பதற்கில்லை.

திரு. தொ. ப. சீனிவாசன் : இப்போது விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு பில்களை ரெவின்யூ யூனிட் தயாரித்துக் கொடுக்கிறது. இதிலே பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதிகாரிகள் ஆறு மாதங்களாக அனுப்ப வில்லை. விவசாயிகள் இதனால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். அந்த நிலைமையை மாற்றி ஏ.இ. அளவில் பில் போட்டு பணம் கட்டுவதற்கான முறையை ஏற்படுத்தும் செயற்குறிப்பு இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : இது புதிய விதமான யோசனை. வட ஆற்காடு மாவட்டத்தில் இந்த மாதிரிப் பிரச்சினை எதுவும் வரவில்லை. எல்லா பில்களும் அனுப்பப்பட்டு விட்டன.

திரு. கே. எ. வகாப் : வட ஆற்காடு மாவட்டத்தில் அந்த நிலைமை இல்லை யென்று சொல்லுகிறார்கள். ஆனால் அது அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கும் பொது மக்களுக்குந்தான் தெரியும். அங்கு போதிய அலுவலர்கள் இல்லையென்று காரணம் சொல்லுகிறார்கள். இனி மேல் அதிகமான கிளார்க்குகளைப் போட்டு இப்படிப்பட்ட காலதாமதங்கள் ஆகாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : ஓரிரு மாதங்கள் அந்த மாதிரி நிலைமை இருந்திருக்கலாம். இப்போது பில்கள் முழுமையும் கொடுக்கப்பட்டு விட்டன. பழைய முறைகள் இப்போது இல்லை.

திரு. வி. கிருஷ்ணமூர்த்தி (நெல்லிக்குப்பம்) : பில் போடக்கூடியவர்களும் வசூலிக்கக்கூடியவர்களும் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு 8 அல்லது 9 கோடி ரூபாய் வசூல் பண்ணப்படாமலே இருக்கிறது. இதற்குக் காரணம் அவர்கள் ஓவர் டைம் வேண்டுமென்ற காரணத்தால் அவர்கள் வேலை செய்யவில்லை. இந்தக் குறைபாடு அமைச்சர் அவர்களுக்கே நன்றாகத் தெரியும். குறிப்பாக வேலூர் சிஸ்டத்தில் மட்டும் சில கிளார்க்குகள் மாதத்திற்கு 3500 ரூபாய் கூட ஓவர் டைம் பெற்றிருக்கிறார்கள் என்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா ? இதை நீக்க அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : பவர் கட் இருந்த காரணத்தால் பில் பாக்கி இருந்தது. அப்போது எத்தனை கிளார்க்குகள் நியமிக்க வேண்டு மென்று முடிவு செய்யவில்லை. இப்போது எல்லோரும் வேலைக்கு எடுக்கப்பட்டு அந்த வேலைகளை எல்லா மாவட்டங்களிலும் முடிவு செய்து விட்டார்கள். எட்டு கோடி ரூபாய் வசூல் செய்யப்படாமல் இருக்கிறது என்று சொன்னார்கள். எட்டு கோடி அல்ல ஐந்து கோடி என்று கருதுகிறேன். இப்போது எக்ஸ்ட்ரா ரெம்யூனரேஷன் கொடுக்கும் முறை கைவிடப்பட்டிருக்கிறது.

1974 ஏப்ரல் 4]

திரு. நா. வீராசாமி : பில் கொடுப்பதிலும் வசூலிப்பதிலும் இப்போது காலதாமதம் இல்லே. ஆனுலும் வசூலாவதில் காலதாமதத்தைத் தவிர்க்க சென்னே போன்ற நகரங்களில் வங்கிகள் மூலமாக வசூலிக்கும் செயற்குறிப்பு அமைச்சரிடம் இருக்கிறதா? அதை முறைப்படுத்தும் திட்டம் இருக்கிறதா?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : இப்படிப்பட்ட ஒரு நல்ல யோசனேயைச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிருர்கள். தற்போது எடுக்கப்பட்ட சில தனியார் மின்நிலேயங்கள் பகுதியில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடை பெற்று வருகிறது. அதை மற்ற இடங்களுக்குப் புகுத்தலாமா என்பது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேம்.

திரு. கே. கந்தசாமி : ஊழியர்கள் ஓவர் டைம் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் காலாகாலத்தில் பில்களேத் தயாரிக்காமல் தள்ளிப் போட்டு வருகிருர்கள் என்பது அனேவருக்கும் தெரியும். இந்த ஊழியர்கள் சரியான விவரங்களே உயர்தர அதிகாரிகளுக்குக் கொடுக்காத காரணத்தால் இந்தக் காலதாமதங்கள் ஏற்பட்டன என்று சொல்லுகிருர்கள். இதைப்பற்றி கமிட்டி மூலமாகப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : நான் ஏற்கெனவே சொன்னது போல் இப்போது அந்தப் பிரச்சினேக்கு இடம் இல்லே. இப்போது முறையாக பில்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிலேமை மறுபடியும் உருவா காமல் இருப்பது நல்லது. எல்லோரும் சேர்ந்து தொழிலாளர்களுக்கு ஆலோசனே கூறுவது, அறிவுரை கூறுவது நலம்.

திருமதி த. ந. அனந்தநாயகி : இரண்டாண்டு காலத்திற்கு முன்னுல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளார்க்குகளுக்குப் பலபேருக்கு வேலே வரவில்லே; அவர்களுக்கெல்லாம் உடனடியாக வேலே கொடுத்து ஓவர் டைம் அபாலிஷ் செய்து ஒழுங்கான முறையில் கணக்குகளேக் கொண்டுவர இலாகா ஏற்பாடு செய்யுமா?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன் : ஓவர் டைம் இப்போது கொடுக்கப் படுவதில்லே.

மாண்புமிகு பேரவைத் தலேவர் : வினுக்கள்—விடைகள் முடிவுற்றன.

(குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக்குறி (*) இடப்பட்டிருந் தால் அவ்வுரை உறுப்பினரால் சரிப்பார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.)